

« La seule bénédiction dont tout homme a réellement besoin »

" எல்லா மனிதருக்கும் தேவைப்படும் ஒரே ஆசீர்வாதம் "

Lectures bibliques : Ephésiens Ch1 v.1-14 ; Deutéronome Ch.7 v.6-8 ;  
Apocalypse Ch4 v.6-11 வேதவாசிப்பு : எபேசியர் 1:1-14 , உபாகமம்  
7:6-8 , வெளிப்படுத்தல் 4:6-11

V.Mazur, la MEV, 05.09.2021

\*\*\*\*\*

### Questionnaire

- Pourquoi cherchons-nous à être bénis généralement ? நாம் ஏன் பொதுவாக ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று தேடுகிறோம் ?
- Quelle est la plus grande bénédiction qu'un homme puisse recevoir ? (souligne la bonne expression) – Celle des hommes – celle de sa famille – celle de Dieu எந்த மிகப்பெரிய ஆசீர்வாதம் ஒரு மனிதனுக்கு கிடைக்க கூடும் ? (சரியான வார்த்தையை / வெளிப்பாட்டை அடிக் கோட்டிட்டுங்கள்) - மனிதர்களிடமிருந்து - அவனுடைய குடும்பத்தாரிடமிருந்து - தேவனிடமிருந்து
- Paul bénit Dieu lorsqu'il voit la grandeur de sa bénédiction. (vrai-faux) தேவனின் மேன்மையான / மகத்துவமான ஆசீர்வாதத்தை கண்ட / தெரிந்துக்கொள்ளும் போது பவுள் தேவனை ஸ்த்தோதரித்தான் ( சரி / தவறு )
- Quel est le but de Paul en nous parlant de ces choses ? ((souligne la bonne expression) – Que nous bénissions Dieu avec lui – Que nous prenions de ses nouvelles – Que nous soyons repris இந்த விஷயங்களைப் பற்றி பவுள் நமக்கு கூறுவதன் நோக்கம் என்ன? (சரியான வார்த்தையை வலியுறுத்துகிறது ) - நாம் அவருடன் தேவனை ஸ்த்தோதரிக்க - அவருடைய காரியங்களை தெரிந்துக்கொள்ள - நாம் கடிந்துக்கொள்ளப்பட

A. Bénir Dieu en ayant la bonne perspective நல்ல நோகத்துடன்  
தேவனை ஸ்த்தோதரித்தல்

Que signifie « bénir Dieu » ? (souligne la bonne expression) – dire des choses gentilles sur lui – le louer et le glorifier – donner sa bénédiction à Dieu " தேவனை ஸ்த்தோதரிப்பது " என்றால் என்ன? (சரியான வார்த்தையை அடிக்கோடிடுங்கள் ) - அவரைப் பற்றி அன்பான/ நல்ல காரியங்களை கூறுதல்/ பேசுதல் - அவரை துதித்து மகிமைப்படுத்துவது - தன்னுடைய ஆசீர்வாதங்களை தேவனுக்கு கொடுப்பது

– La bénédiction qui nous comble totalement vient de Dieu par l'Esprit-Saint à travers Christ. (vrai-faux) நம்மை முழுவதுமாக நிரப்பும் ஆசீர்வாதம் பரிசுத்த ஆவியின் மூலம் கிறிஸ்துவினுடாக தேவனிடமிருந்து வருகிறது. (சரி / தவறு)

– Pour se réjouir de la bénédiction que Dieu nous donne, il faut porter les « bonnes lunettes », c'est à dire regarder à ce qui est (souligne le bon mot) – terrestre – céleste – ce qui nous intéresse தேவன் நமக்குக் கொடுக்கும் ஆசீர்வாதத்தில் சந்தோஷப்படுவதற்கு / மகிழ்ச்சியடைய, நாம் "சரியான நல்ல மூக்குக் கண்ணாடிகளை" அணிய வேண்டும், அதாவது அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே பார்க்க வேண்டும் (சரியான வார்த்தையை அடிக்கோடிடுங்கள்) - பூமிக்குரிய - பரலோகத்திற்குரிய - நமக்கு விருப்பமானதை

– Pourquoi devons-nous regarder aux réalités célestes ? (souligne la bonne expression) – Pour savourer pleinement la bénédiction de Dieu – pour oublier qui nous sommes – pour vivre la tête dans les nuages நாம் பரலோக உண்மைகளை பார்க்க / கான வேண்டியது ஏன் அவசியமாக இருக்கிறது ? (சரியான வார்த்தையை அடிக்கோடிடுங்கள்) - தேவனின் ஆசீர்வாதத்தை முழுமையாக அனுபவிக்க / ருசிப்பதற்கு - நாம் யார் என்பதை மறந்துவிட - நமது தலையை மேகங்களுக்குள் வாழ வைப்பதற்கு

B. Bénir Dieu en voyant ce qu'il fait de nous : son peuple! தம்முடைய  
ஜனங்கள் : அவர் நம்மை கொண்டு செய்கின்ற காரியங்களை  
பார்த்து / கண்டு தேவனை ஸ்த்தோதரிப்பது

– Par quel processus Dieu se fait il un peuple ? (souligne la bonne expression) ( sa volonté – nos qualités – nos offrandes) ஒரு ஜனத்தை எப்படிப்பட்ட வளர்ச்சியில் தேவன் செயல்படுகிறார் ? (சரியான வார்த்தையை அடக்கோடிடு) (அவருடைய சித்தத்தினால் - நம்முடைய திறமையினால் - நம்முடைய கானிக்கையினால்)

– Quelles seront les particularités de ce peuple ? (souligne la bonne expression) – ils seront plus gentil que les autres – ils ne feront plus de mal – ils seront saints et sans défaut இந்த ஜனத்தின் முக்கியத்துவம் / தனித்தன்மை என்ன? (சரியான வார்த்தையை அடக்கோடிட்டு) - அவர்கள் மற்றவர்களை விட நல்லவர்களாக இருந்தார்கள் - அவர்கள் எந்தத் தீங்கும் / தவறு செய்யாமல் இருந்தார்கள் - அவர்கள் பரிசுத்தவான்களும் மாசற்றவர்களும் இருப்பார்கள்

– Depuis combien de temps Dieu a t il prévu de faire de nous son peuple ? (souligne la bonne expression) - la création de la terre – notre naissance –avant la fondation du monde ) தேவன் நம்மை எவ்வளவு காலத்திற்கு முன் தனது ஜனமாக மாற்ற திட்டமிடருந்தார்? (சரியான வெளிப்பாட்டை அடக்கோடிடுக) - உலக படைப்புக்கு முன் - நம்முடைய பிறப்புக்கு முன் - உலகை அஸ்திவாரப்படுவதற்கு முன்

– Notre « purification » passe par : (souligne la bonne expression) – le sang de Christ – les bonnes œuvres – notre volonté de faire partie de son plan) நம்முடைய "சுத்திகரிப்பு / பரிசுதமாக்கப்படுதல் " எப்படிக் செயல்படுகிறது : (சரியான வார்த்தையை அடக்கோடிடுங்கள் )

(கிறிஸ்துவின் இரத்தத்தால் - நற்காரியங்களினால் - நம்முடைய சித்தமானது அவருடைய திட்டங்களுக்கு உட்படுத்தப்படுவதினால் )

– Qu'est-ce que Dieu désire nous faire connaître dès aujourd'hui ? Son plan de réconciliation de tout ce qui est dans le ciel et sur la terre pour sa gloire இன்று நாம் எதை அறிந்துக் கொள்ள வேண்டும் என்று தேவன் வாஞ்சிக்கிறார் / விரும்புகிறார்? அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்காக அவருடைய ஒப்புரவாக்குதலின்

**திட்டத்தை பரலோகத்திலுள்ளவர்களுக்கும்  
பூலோகத்திலுள்ளவர்களுக்கும் ஏற்படுத்துகிறார்**

– Nous recevrons cet héritage lorsque nous entrerons au ciel avec Dieu. (vrai-faux) **நாம் தேவனோடு கூட பரலோகத்திற்கு செல்லும் போது இந்த சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளுவோம் . (சரி / தவறு)**

– Nous possédons cette bénédiction parce que nous avons plus de qualités qu'un autre. (vrai-faux) **நாம் எந்த ஆசீர்வாதத்தை பெற்று இருக்கிறோம், ஏனென்றால் மற்றவர்களை விட அதிக நல்ல குணாதிசயங்கள் நம்மிடம் இருக்கிறது . (சரி / தவறு)**

– Quel effet produira la connaissance des bienfaits de Dieu ? (souligne la bonne expression) – On glorifiera Dieu – on se glorifiera nous-mêmes – on sera toujours heureux **தேவனின் ஆசீர்வாதங்களை / நற்காரியங்களை அறிவது இருப்பதால் என்ன விதமான விளைவுகள் / காரியங்கள் நமிலிருந்து பிறக்கிறது ? (சரியான வார்த்தையை அடக்கோடிடுங்கள் ) - நாம் தேவனை மகிமைப்படுத்துவோம் - நாம் நம்மை மகிமைப்படுத்துவோம் - நாங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்போம்**

– Qu'est-ce que la connaissance du projet de Dieu produit en nous aujourd'hui ? (souligne la bonne expression) – On désire déjà vivre pour lui et pour sa gloire – on attend la fin des temps – on reste dans le péché **தேவனின் திட்டத்தின் செயல்களை அறிந்திருப்பதால் இன்று நம்மில் எப்படிப்பட்ட காரியங்கள் வெளிப்படுகிறது ? ( சரியான வார்த்தையை அடக்கோடிடுங்கள் ) - நாம் ஏற்கனவே அவருக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் வாழ விரும்புவோம் - நாங்கள் கடைசி காலத்திற்காக காத்திருக்கிறோம் - நாம் பாவத்தில் நிலைத்திருப்பது**

– La bénédiction qui vient de Dieu est la seule dont nous avons besoin car c'est la seule qui nous sauve et surtout la seule qui nous amène dès aujourd'hui à glorifier pleinement Dieu. (vrai-faux) **தேவனிடமிருந்து வரும் ஆசீர்வாதம் மட்டுமே நமக்கு தேவை, ஏனென்றால் அது மட்டுமே நம்மை இரட்சிக்க முடியும் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இன்று அது மட்டுமே தேவனை முழுமையாக மகிமைப்படுத்த நம்மை வழிநடத்துகிறது. (சரி / தவறு)**

\*\*\*\*\*